

வாராந்த வேலைத்திட்டம்.

1. தரம் : 07
(1) பாடம் : சுகாதாரமும் உடற்கல்வியும்
(2) வாரம் : 26.04.2021 – 30.04.2021
2. அலகு : சரியான கொண்ணிலைகளைப் பழகிக்கொள்வோம்.
3. மாணவர்கள் செய்ய வேண்டியவை
 - பாடத்தினை நன்கு வாசிக்கவும்.
 - படுத்தலின் வெவ்வேறு படிநிலைகளை குடும்பத்தினரின் உதவியுடன் செய்து பாருங்கள்.
 - படுத்தலின் போது கவனஞ்செலுத்தப்பட வேண்டிய விடயங்களை செய்து பாருங்கள்.
 - படுத்தலின் சரியான கொண்ணிலைகளை பேணுவதனால் கிடக்கும் அனுகூலங்களை கலந்துரையாடுங்களை.
 - E Thakaslawa , E Nena Piyasa , DP Education , Sadu Education போன்ற கல்வி தொடர்பான இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக் கொள்ளுங்கள்.
4. மேலுள்ள செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடிய Web Sites & Youtube Channels
 - E Thakaslawa (தரம் -07 சரியான கொண்ணிலைகளைப் பழகிக்கொள்வோம்.)
5. இவ்வலகின் முலம் நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய கற்றற் பேறுகள்.
 - படுத்தலின் வெவ்வேறு கொண்ணிலைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவர்.